



தகவல்

அநீதும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.24347590

**ஆணை நாள் 03.11.2020**

**முன்னிலை**

**திரு.ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 2896/E/2020**

திருமதி/செல்வி. V. பவானி

..

மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரின்  
நேர்முக உதவியாளர்(பொது),  
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்.

..

பொது அதிகார அமைப்பு

\*\*\*\*\*

**ஆணை**

மேல்முறையீட்டாளர் 29.11.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், 01.01.2019 முதல் 30.11.2019 வரை ஆயுத விதிகளின்படி மாவட்டத்தில் சல்பர் எடுத்துவர எத்தனை தடையில்லாச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன, மேற்படி காலத்தில் எவ்வளவு அளவிற்கு சல்பர் எடுத்துவர தடையில்லாச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன, ஆயுத விதிகள் 2016, ஷெட்யூல் 5-ல் தெரிவித்துள்ளவாறு இரண்டு தினங்களுக்குள் எத்தனை தடையில்லாச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன, இரண்டு தினங்களுக்குள் தடையில்லாச் சான்று வழங்கத் தவறிய அலுவலர்களின் பெயர் ஆகியவற்றை 4 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார். தகவல் கிடைக்கப் பெறாததால் மேல்முறையீட்டாளர் 21.01.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான மனுவை முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்திட, அவர் 20.02.2020 தேதியிட்ட கடிதத்தில் தகவல் வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்து, மேல்முறையீட்டாளர் 06.03.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.

2. அந்த மனு தமிழ்நாடு தகவல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரப்பெற்ற தேதியின் அடிப்படையில் காலவரிசை பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல மாதங்கள் ஆகியும் முழுமையான தகவல் வழங்கப்படாத மேல்முறையீட்டாளர்களின் நிலுவை மனுக்களின் மீது மாநில தகவல் ஆணையர் அவர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக

உதவியாளர்(பொது) அவர்களுடன் 29.09.2020 அன்று தொலைபேசி மூலம் விவாதிக்கப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் 21.10.2020 தேதியிட்டு இவ்வாணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் தொடர்பான கோப்புகளை 16.10.2020 அன்று அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆவணங்களை பார்வையிட்டு, தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு 05.10.2020 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்தும், அவர் ஆஜராகவில்லை என்றும் தெரிவித்துள்ளதை இவ்வாணையம் ஏற்கவில்லை. மேல்முறையீட்டாளர் கோரிய அனைத்து தகவல்களும் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என இவ்வாணையம் கருதுகிறது.

3. ஆகவே, இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் மேல்முறையீட்டாளர் 29.11.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரிய 4 இனங்கள் தொடர்பாக பொது அதிகார அமைப்பின் இருப்பில் உள்ள தகவல்களை சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி, ஒப்புக்கைச் சீட்டுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பி வைத்து, அவர் அதனை பெற்று ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகல் ஆகியவற்றை இணைத்து அறிக்கையாக இவ்வாணையத்திற்கு 21 தினங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடுகிறது.

ஓம்/-ச.செல்வராஜ்,  
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். SA 2896/E/2020**

பெறுநர்  
பொதுத் தகவல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரின்  
நேர்முக உதவியாளர் (பொது),  
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  
விருதுநகர்.

திருமதி/செல்வி.V.பவானி, வழக்கறிஞர்,  
249, F1 பிளாக், 8வது குறுக்குத் தெரு,  
மங்களா நகர்,  
போளூர், சென்னை-116.

Copy to: File  
RJ/PS 06.11.2020